

CYBELE INDUSTRIES LTD

NO.138, SIDCO Industrial Estate,

Ambattur, Chennai- 600 098.

Ph.No.044-32958399, 32957015, Fax 044-43111117

E-mail: corporate@qflexcable.com Website: www.cybele.co.in

CIN: L31300TN1993PLC025063

Ref.: Sect/2021-22

Date: 06.09.2021

The General Manager
Corporate Relations Department
BSE Limited
Floor 25 , P J Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

Through: BSE Listing Centre

Scrip Code: 531472

Dear Sir / Madam,

Sub: Newspaper advertisement for Notice, Book Closure and e-voting process for the Annual General Meeting – reg.


(i) Pursuant to Regulation 4 7 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 and MCA Circular dated May 5, 2020 read with Circulars dated April 8, 2020, April 13, 2020 and January 13, 2021, please find enclosed herewith Copy of advertisement published in the newspapers i.e., Trinity Express (English) and Makkal Kural (Tamil) on Sep 05, 2021 for giving notice of the date and time of Annual General Meeting convened through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OA VM"), procedure for registering / updating email addresses, Book Closure and e-voting details.

(ii) The same will be available in the website of the Company at www.cybele.co.in

You are requested to take the above information on your records and oblige.

Thanking you,

Yours faithfully,
for **Cybele Industries Limited**



P Raja Sekaran
Company Secretary
Encl: As above.

SK adopts lion, elephant in Vandalur Zoo

Chennai, Sept 5: Tamil film actor D Sivakartheeyan, known for his love for animals, adopted a lion named Vishnu and a female elephant Prakrithi in the Arignar Anna Zoological Park (AAZP), popularly known as Vandalur zoo, here, for six months, its authorities said on Saturday.

This symbolises his (actor's) passion towards conservation of lion and elephant. By adopting a lion and elephant, he has voiced for the conservation, the AAZP said in a press release. Sivakartheeyan had adopted a white tiger Anu from 2018-2020.

Thanking him, the AAZP said it is one of the largest zoos in South-East Asia, houses 2,452



animals. The adoption programme facilitates the public to build a close association with animals.

The animal adopters can donate money for the feed and maintenance of the animal of their

interest. Apart from income tax exemption, the donors could avail themselves of other facilities like a free visit to the zoo, the release added.

The AAZP, which

attracts about 20 lakh footfalls annually, was closed from April 20 this year due to the COVID-19 pandemic and re-opened on August 25 with safety precautions in place.

Spain demands vaccination proof from US tourists

Madrid, Sept 5: Spain is tweaking its travel entry rules from next week to require vaccination certificates from U.S. tourists, adjusting to recent European Union advice on stricter rules due to growing anxiety over coronavirus contagion in the U.S.

The European Council's decision earlier this week to remove the U.S. from a safe list of countries for nonessential travel also came amid unanswered calls from European officials for



published Friday the new guidelines on its official gazette, also removing Israel, Kosovo, Lebanon, Montenegro and North Macedonia from the safe list.

Under the rules, U.S. tourists will no longer be admitted from Monday, Sept. 6, unless they can show proof of being fully vaccinated at least 14 days before their trip. Unvaccinated children under 12 traveling with vaccinated adults are also allowed in the country.

reciprocity in travel rules.

Despite the EU's move to open its borders to U.S. citizens in June, the U.S. didn't allow EU tourists in.

Spain, a major

tourism destination, is among a handful of EU countries that has announced steps to adjust its entry rules to the Council's recommendation.

The country

Vijay Antony makes directorial debut with 'Pichaikaran 2'

Chennai, Sept 5: As a music director, Vijay Antony has churned out several Chartbuster hits, which are ennobled as evergreen songs. Eventually, he witnessed phenomenal success as an actor, which is evident with trade circles acclaiming him as a profitable star of the box office. And now, it's time for the ace personality to embark on his directorial journey with 'Pichaikaran 2'. The movie launch, which was a simple ritual



ceremony, happened this morning in Chennai, and the participants were strictly inclined to health and hygiene

protocols. Director-Actor Vijay Antony was in an emotional glee for the occasion had the presence of his mentor

S.A. Chandrashekar, who introduced him as Music Director. The special moment also had the presence of 17 directors. SA Chandrashekar, Radha Ravi, YG Mahendran, Directors Sasi (Pichaikaran), Pradeep Krishnamoorthy (Saitan), G Srinivasan (Annadurai), Ganeshaa (Thimiru Pudichavan), Naveen (Agni Siragugal), Ananda Krishnan (Kodiyil Oruvan), Balaji K Kumar, Dhananjayan, Fefsi Siva, Kamal Bohra, Siddharth, B Pradeep and few more prominent celebrities were present. Pichaikaran 2 is produced by Fatima Vijay Antony of Vijay Antony Film Corporation.

N Rlys uses robots to sanitise coaches

New Delhi, Sept 5: Northern Railways is now using robots and UVC technology to sanitise and disinfect coaches to ensure safety of passengers amid the coronavirus pandemic outbreak, it said in a statement on Friday.

The UVC technology is being used for the first time in the Indian Railways in Delhi division in the Lucknow-Shatabdi Special since July 2021, it said.

"Prioritising the safety of passengers



during Covid times, Northern Railways has adopted a revolutionary UVC technology on trains after rigorous testing and Trials to disinfect the passenger coaches, Ashutosh Gangal, General Manager, Northern Railways said.

"A full train is being disinfected

automatically by using this machine with remote control. This method is capable of covering even crevices between the surfaces which cannot be reached by any other extant procedures, he said.

The official noted that UVC technology is absolutely safe and

user-friendly as there is no involvement of human beings during the actual process.

The movement of the machine on the washing line is very easy. The passenger feedback has been very positive in favour of this initiative," Gangal added.

Sunny's next tamil film titled 'OMG'

Chennai, Sept 5: Actress Sunny Leone embarks on her showbiz journey in the Tamil industry with a new-fangled horror-comedy movie with a historical backdrop. With the project instantly stealing everyone's attention, the makers have announced the film's title as OH MY GHOST (OMG).

While Sunny Leone

plays the lead character, Satish and Darsha Gupta are the others in titular roles. Mottai Rajendran, Ramesh Thilak, Arjunan, Thanga Durai, and few more prominent artists are a part of the star cast. Javed Riaz is the music director; Deepak D. Menon is the cinematographer.

R. Yuvan of

Sindhanai Sei fame has



written and directed OH MY GHOST. D. Veera Sakthi and K. Sasikumar of VAU Media Entertainment and White Horse Studios have produced the movie.

The shooting of OH MY GHOST is proceeding at a brisk pace, and Sunny Leone will be joining the sets to shoot her portions soon.

NAME CHANGE
I, AADDESHA A.JAIN, S/o. Ashok Jain, Date of Birth: 12.09.2001, (Place of Birth: Chennai), residing at No. 42, "Parshav Ridhi Sidhi Apartment" 4th Floor, Flat No.401, Ritherdon Road, Vepery, Chennai - 600 007, shall henceforth be known as **AADESH LODHA.**
AADESH A. JAIN

NAME CHANGE
I, SUREKHA A.JAIN, W/o. Ashok Jain, Date of Birth: 02.11.1970, (Place of Birth: Chennai), residing at No. 42, "Parshav Ridhi Sidhi Apartment" 4th Floor, Flat No.401, Ritherdon Road, Vepery, Chennai - 600 007, shall henceforth be known as **SUREKHA LODHA.**
SUREKHA A. JAIN

NAME CHANGE
I, MOHAMED THAHA ISMAIL, S/o: Mohamed Ismail, Date of Birth: 23.06.1973, Residing at No.27/12, Muslim Mettu Street, Nellikkuppam, Cuddalore - 607105, shall henceforth be known as **THAHAGANI MOHAMED ISMAIL.**
MOHAMED THAHA ISMAIL

NAME CHANGE
My Son, KUTTI AMITH, Date of Birth: 19.10.2003, residing at No. 13/8, 1C, Kamadenu Apts, Binny Road, Poes Garden, Chennai -600 086, shall henceforth be known as **KUTTI BALA AMITH.**
Kutti Venckat Bala, Father

CERTIFICATE LOST
It is Notified for the information that my Original Qualifying Examination Certificate of Main / Compartment, Secondary Examination of year 2014 and Roll No.4110044, issued by CBSE has been actually Lost. Name of the Candidate **K VISHAL KRISHNA** Full address: S-3, Silver Palms Apartments, Officer's Colony, Padi, Chennai -600 050. Tel: 9840663863. 10th CBSE Roll No. **4110044**

GEM SPINNERS INDIA LIMITED
CIN: L17111TN1990PLC019791
Regd. Office : No.14, Mangalam Village, Madhurathagam Taluk, Kancheepuram District, Tamilnadu 603 107.
Email : accounts@gemspin.com Website: www.gemspin.com

NOTICE
NOTICE is hereby given that:
1. The 31st Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Wednesday, 29th September 2021 at 10.30a.m. at No.14, Mangalam Hill, Madhurathagam Taluk, Kancheepuram District, Tamil Nadu to transact the business as detailed in the Notice convening the Annual General Meeting.
2. The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will be closed from Wednesday, 22nd September 2021 to Wednesday, 29th September 2021 (both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration) Rules, 2014.
3. The Company is pleased to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut off date of 21.09.2021 may cast their vote electronically.

Members are informed that:
(a) The despatch of Notice of AGM to all the Members at their postal address or email address registered with the Company/Depository Participant completed.
(b) Voting through electronic mode shall commence on 26th September 2021 at 9.00 a.m and will end on 28th September 2021 at 5.00 p.m.
(c) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 p.m on 28th September 2021.
(d) Copy of notices is available on the website of the Company at www.gemspin.com and also on the website of CDSL at www.evotingindia.com.
(e) Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to electronic voting.
(f) In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helpdesk.evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at M/s. Cameo Corporate Services Limited, No.1, Subramanian Building, Club House Road, Mount Road, Chennai 600 002. Email: kandhimathi@cameoindia.com.
(g) Any person who acquire shares of the Company becomes a member of the Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e. 21st September 2021 may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com. However, if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote;
(h) Any member who has voted through e-voting facility provided by the Company may participate in the general meeting in person or proxy but such a person will not be able to exercise his vote again in the meeting and the earlier vote casted through electronic means will be treated as final.
(i) The results of e-voting will be announced by the Company on its website and also to the stock exchange.

By order of the Board
For GEM SPINNERS INDIA LIMITED
Sd/-
R.VEERAMANI
MANAGING DIRECTOR
Place: Chennai
Date: 04.09.2021

CYBELE INDUSTRIES LIMITED
CIN: L31300TN1993PLC025063
Registered Office: No. 138, Sidco Industrial Estate, Ambattur, Chennai - 600 098
Tel: +91 044-32958399; Fax: +91 044-43111117
Email: corporate@qflexcable.com; Website: www.cybele.co.in

NOTICE OF 28TH ANNUAL GENERAL MEETING
Notice is hereby given that:
1. The 28th Annual General Meeting ("AGM") of the shareholders of CYBELE INDUSTRIES LIMITED ("the Company") will be held on Wednesday, 29th September, 2021 at 4.00 p.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") (e-AGM) to transact the Ordinary Business as set out in the Notice of AGM (Notice), without the presence of the members at a common venue.
2. The AGM will be convened in accordance with the Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and any other applicable provisions along with the Circular dated May 5, 2020 read with Circulars dated April 8, 2020 and April 13, 2020 issued by Ministry of Corporate Affairs (MCA Circulars), circular dated May 12, 2020 issued by SEBI and continuing circular General Circular No.02/2021 dated 13.01.2021 (SEBI Circulars).
3. The Notice of the 28th AGM and the Annual Report for FY 2021 of the company have been sent through electronic mode to all the Members whose email IDs are registered with the Company/Depository Participant(s). The Notice and the Annual Report are also available on the Company's website at www.cybele.co.in and on the website of the stock exchange where the shares of the company are listed, namely the BSE Limited at www.bseindia.com and on the website of the National Securities Depository Limited (NSDL) at https://www.evoting.nsdl.com/
4. The Company has completed the despatch of the Notice along with the Annual Report on Saturday, 04th September 2021, through electronic mode. The requirements of sending physical copy of the Notice of the 28th AGM and Annual Report to the Members have been dispensed with vide the aforementioned circulars.
5. Members holding shares in dematerialised form are requested to get their email address registered with the concerned depositories. Members holding shares in physical form are requested to furnish their email address and mobile number with the Company's Registrar & Share Transfer Agents Cameo Corporate Services Limited investor@cameoindia.com to get their email address registered. Members are requested to quote their DP ID & Client ID /Folio No., in case shares are held in dematerialised/physical form, as the case may be, in all correspondence with the Registrar and Share Transfer Agent and /or the company.
6. Pursuant to the requirements under the aforementioned Act, Rules, Regulations and the circulars, the items of business to be transacted at the AGM shall be transacted through electronic means. The members (holding shares both in physical and in electronic form) are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of AGM, through remote e-voting prior to the date of the AGM and e-voting on all resolutions set forth in the Notice of AGM, through remote e-voting prior to the date of the AGM and e-voting during the AGM for those Members who could not cast their votes earlier through remote e-voting. The Company has engaged the National Securities Depository Limited (NSDL) for facilitating the voting through electronic means as the authorised agency.
7. The remote e-voting period commences on Sunday, September 26, 2021 at 9.00 am IST and end on Tuesday, September 28, 2021 at 5.00 pm IST. During this period, Members of the company holding shares, in physical or dematerialised form, as on the cut-off date of Wednesday 22nd September 2021 may cast their votes, electronically.
8. In case a person has become a Member of the company after sending the Notice of the AGM but on or before the cut-off date i.e. Wednesday, September 22, 2021, he/she may obtain the login ID and password by sending a request to NSDL on email ID: evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-voting then he/she can use his/her existing user ID and password to cast the vote.
9. Members will be able to attend the e-AGM or view the live webcast of AGM provided by NSDL AT https://www.evoting.nsdl.com by using their remote e-voting login credentials. Members are encouraged to use this facility of webcast.
10. The Register of Members and the Share Transfer Registers of the company shall remain closed from Thursday 23rd September, 2021 to Wednesday 29th September, 2021 (both days inclusive).
11. Members are requested to note that:
• The remote e-voting module shall be disabled after 5.00 pm on September 28, 2021;
• Once the vote is cast on a resolution, the Member shall not be allowed to change it subsequently;
• The facility for e-voting shall be made available to the Members during the AGM as well, which would be for those Members who have not been able to vote during the remote e-voting period;
• Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend/participate in the e-AGM, but they shall not be entitled to vote again;
• A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date i.e. Wednesday, September 22, 2021 and is otherwise not barred from doing so, only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM.
12. The manner and procedure for e-voting for the all Members is set out in the Notice. In case of any query pertaining to e-voting, Members may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800-222-990/1800-224-430 or at telephone no. 91 22 24994545 or send a request to Ms. Pallavi Mhatre, Manager, NSDL, Trade World, A Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013. Alternatively, Members may also write to Mr.P.Raja Sekaran, Company Secretary at corporate@qflexcable.com.

By order of the Board of Directors
For Cybele Industries Limited
Sd/-
Thomas P Joy
Managing Director.

PUBLIC NOTICE
Please take notice that my client Mr.K.Elango, S/o.Late.Kumaravel, residing at No:55, J.N.Road, Anakaputhur, Chennai - 600070 is the sole and absolute owner of the Plot and property comprised in Survey No.4/1A2, situated at Kovur Village, K.N.P.Nagar, kunrathur Taluk, Kancheepuram District, Plot No.4A, Survey No.4/9, measuring an extent of 1200 Sqft. It is reported that the parent document original of the said property, i.e. Sale Deed dated: 08.09.2000, Registered as Document No:4701 of 2000 in the Sub-Registrar Office, Kunrathur, has been lost during transit on 11-08-2021 and not traceable till date. If anybody has any claim or interest in respect of this document, he may intimate/ report the same to the undersigned within 10 days of publication of this notice failing which it is presumed that there is no claim whatsoever.
K.KAMARAJAN
Advocate
No.12-B, United India colony, Ist Cross Stree, Kodampakkam, Chennai-24.

PUBLIC NOTICE
This is to inform that my clients 1.Mr.Mahadevan S/o.(late) Dr.N.Narayanan, aged about 65 years, (2).Dr.Chandrika W/o. Padmabhan aged about 74 years. Understand that their brother Mr.M.Bhagavan S/o.(late).Dr.N.Narayanan influences my clients name to borrow money from friends, relatives and third parties. My clients inform through this public notice that they will not be held responsible for any kind of transaction held with Mr.M.Bhagavan at any point of time and it does not bind my clients. My clients state that they cannot be held responsible for the any kind of the transaction held by him with friends, relatives and third parties nor any other person.
S.V.SHYAM KAARTHIK A. MUTHUKUMAR
Advocates
SN Associates
Shop.No.24 & 26, Saveri Complex, #50, Nungabakkam, Chennai - 600 034.
Ph: 91-72000 39090.

PUBLIC NOTICE
My client Mr.S.V.RAMANI, son of late S.R.Srinivasan, residing at S-1, 2nd Floor, Blossom Apartments, 40, Alagappa Nagar Main Road, Okkiyam Thoraipakkam, Chennai 600 097, is one of the owner of 1/10 undivided share out of the total extent of 4543 sq.ft. land, comprised in T.S.No.68, Block No.38, Kottur Village, Guindy Taluk, Chennai District, bearing Door No.29/2 (13/2) 3rd Main Road, Kasthuriba Nagar, Adyar, Chennai 600 020, along with superstructure flat measuring an extent of 350 sq.ft. in Ground floor and he has obtained the property by way of succession from his father late S.R.Srinivasan. My client's father purchased the property by Sale Deed Document No.2434/1986, registered in the office of Joint 1, SRO, Saidapet. My client states that he has lost Page No.1 of the above mentioned original document and it is not traceable. If anybody is having Page No.1 of the above mentioned original document or having any claim over the above mentioned property they are requested to submit their claim in writing to me within a period of 7 days. If no claim is received, then it will be presumed that there is no claim from anybody.
D.KUMAR
Advocate
21/3, Govindarajapuram 2nd Street, Adyar, Chennai - 600 020.

9 மாவட்ட உளரக உள்ளாட்சி தேர்தல் அண்ணா தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை, செப்.5-9 மாவட்ட உளரக உள்ளாட்சி தேர்தலுக்கான அண்ணா தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவித்துள்ளனர். இது குறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட உளரக அறிவிப்பு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) அக்டி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) எஸ்.ஆர்.கே. அப்பு (மாநகர் மாவட்ட செயலாளர்) த. வேலமுக்கன் (புறநகர் மாவட்ட செயலாளர்) - வேலூர் மாநகர், வேலூர் புறநகர்

2. திண்டுக்கல் சி. சீனிவாசன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்) ஆர். காமராஜ், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) பா. மன்னையன் (முன்னாள் அமைச்சர்) வி. சோமசுந்தரம் (காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்) - காஞ்சீபுரம்

3. கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்)

கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) கே.சி. கருப்பண்ணன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) கே.சி. வீரமணி (மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்) - திருப்பத்தூர்

4. பி. தங்கமணி, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) மா.பா. பாண்டியராஜன் (முன்னாள் அமைச்சர்) சி.இலப்பக்கம் ச.ராசேந்திரன், (செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்) - செங்கல்பட்டு மேற்கு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு

5. எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) பொள்ளாச்சி வ.ஜெயாராமன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) உருமை கே.ராஜகிருஷ்ணன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) சு. ரவி, எம்.எல்.ஏ. (மாவட்ட செயலாளர்) - ராணிப்பேட்டை

6. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) வி. கருப்பசாமி பாண்டியன் (அமைப்புச் செயலாளர்) சுதா கே. பரமசிவன் (அமைப்புச் செயலாளர்) இச்சகி சுப்பையா, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) ஏ.கே. சீனிவாசன் (அமைப்புச் செயலாளர்) ஐ.எஸ். இன்பதுரை (தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்) தச்சை என். கணேசராஜா (மாவட்ட செயலாளர்) - திருநெல்வேலி

7. ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) சி.வி. சண்முகம் (மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்) - விழுப்புரம்

8. ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) பி.எம்.மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்) கம்மூர் சி.ராஜா, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) பி.எம்.மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்) கம்மூர் சி.ராஜா, எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) சி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ. (வடக்கு மாவட்ட செயலாளர்) எஸ். செல்வமோகன்தாண்டியன், (தெற்கு மாவட்ட செயலாளர்) - தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு

9. எம்.சி. சம்பத் (முன்னாள் அமைச்சர்) டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) ப.மோகன் (முன்னாள் அமைச்சர்) இரா. குமாரகுரு (மாவட்ட செயலாளர்) - கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் கழக நிர்வாகிகள்; கிளை, நகர, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தலைமைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான முறையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்பினர்களும், முழு ஒத்தழைப்பு நல்கித் தேர்வுகொடுக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

திருக்கோயில் பணியாளர்கள் 1500 பேர் பணி நிரந்தரம்: முதல்வருக்கு நன்றி

சென்னை, செப். 5-திருக்கோயில் பணியாளர்கள் 1500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அறிவித்த தமிழக முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி, சென்னை கோட்டை தலைவர் எஸ்.தனசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது- திருக்கோயில்களில் தொடர்ந்து ஊந்து வருடங்கள் தற்காலிகமாகப் பணிபுரியும் சுமார் 1,500 தகுதியான பணியாளர்கள் பணிவரம்பற்ற செயல்பட்டுவர பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், ஊந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் 495 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயனடைவார்கள். அச்சர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 5 இடங்களில் ரூபாய் 2 கோடி ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற யூசாரிகளுக்கு தமிழ்நாடு திருக்கோயில் யூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாத



ஓய்வூதியத் தொகை 3,000 ஆயிரம் ரூபாயில் இருந்து 4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் கிராமப்புற யூசாரிகள் நலவாரிய உறுப்பினர் பரணமடைந்தால் இறுதிச்சட்டங்கிற்கு வழங்கப்படும் வந்த உதவித்தொகை 2,000 ரூபாயிலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர் மரணடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 15,000 ரூபாயிலிருந்து 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒரு கால யூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அச்சர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000 வழங்கப்படும். இதற்காக ஆன்டொனளுக்கு ரூபாய் 13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அச்சர்கள், ஒதுவார், பிரபந்தவிண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த ஊக்கத்தொகை ரூபாய்

3,000ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழர் திருநாளாம் கைத்திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அரிச்சர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். திருக்கோயில்களில் பதக்கங்கள் தங்களின் வேண்டுகல் பொருட்டு முடிபாணிக்கைக்கான பணம் வசூலிக்கப்படாமலானது உள்ளிட்ட 112 சட்டமன்ற அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும், அரசு செயலாளருக்கும், உயர் அலுவலகர்களுக்கும் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஆவர்கள் கூறினர். சென்னை கோட்டை துணைத் தலைவர் ராஜசேகர், க.வெங்கடேசன் ஆகியோர் உள்ளிருந்தனர்.

அறிவிக்கை

திருவாளர்கள் S. ராமலிங்கம், S. தட்சிணாமூர்த்தி ஆகியோர் திருமதி. J. ஆதிவக்ஷியின் பெயருக்கு எழுதிக் கொடுத்து குடும்பியுடைய சார்புதரின் அனுமையுடன் 2009ஆம் ஆண்டிற்கான வடிகட ஆவணம் எண் 1502 ஆக 20.05.2009 அன்று பதிவு செய்யப்பட்ட ஆவணம் தொலைந்து விட்டது அல்லது தவறவிடப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். மேலே குறிப்பிட்ட ஆவணம் இதர ஆவணங்களும் கீழே பட்டியலிடப்பட்ட சொத்துக்களுக்கான பிணையாக வாங்கியும் வழங்கப்பட்டிருந்தவை ஆகும். S. ராமலிங்கம், S. தட்சிணாமூர்த்தி, ஆதிவக்ஷியின் பெயரில் திருவாளர்கள் S. ராமலிங்கம், S. தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுதிக் கொடுத்து குடும்பியுடைய சார்புதரின் அனுமையுடன் 2009ஆம் ஆண்டிற்கான வடிகட ஆவணம் எண் 1502 ஆக 20.05.2009 அன்று பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை எவ்விதும் கண்மீறியோடு அதனை இலக்கம் எண் 65, டெட்மெட்ரே சாலை, (மம்லேவிலா மாரால் எந்திரம்), கும்பிடிப்புண்டி என்ற முகாமில் சேகரிக்கப்பட்டு வரும் பங்கு ஆஃப் பீரோ கிளைமேலானார் வங்கி வட்டிக்கடமூன்று இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட ஆவணத்தை கண்டுபிடித்தால் அல்லது தன் வசம் வைத்தள்ளால் எவ்விதும் அரைவு ஒப்படைப்பு விடுவது கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த ஆவணத்தில் சுறப்பட்டுள்ள சொத்து தொகுப்பாக எந்தவிதும் பெயர்க்கலையும் நடைபெறும் நாடும் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொத்து விவர பட்டியல்: திருவள்ளூர் மாவட்டம், கும்பிடிப்புண்டி வட்டம், பழைய கும்பிடிப்புண்டி கிராமம், கர்ணன் நாரத் பரங்க ரோடும் முல்லை, 338/1/பீரல் உள்ள இந்த நிலம் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும் கட்டிடம் எல்லைகளான கோட்டைதாக்கம் அமைந்துள்ளது. வடக்கே: தட்சிணாமூர்த்தி கடைப் எல்லை ரோடி கடைக்கு அருகேயுள்ளது. தெற்கே: மயக்கடுக்கு/ராமலிங்கம் கடை, கிழக்கே: காலி நிலம், மேற்கே: கர்ணன் நாரத் பரங்க ரோடி

கிளை மேலாளர் பாய்க் ஆஃப் பீரோ

எண். 65, டெட்மெட்ரே ரோடு, மல்லைவிலா மாரால் எந்திரம் கும்பிடிப்புண்டி

OSWAL MINERALS LIMITED

Regd. Of: 8/11, Police Station Road, Pallavaram, Chennai - 600 043. Corporate Office: "Oswal", 103A, 2nd Floor, Dr. Rajkumar Road, 4th Block, Rajajinagar, Bengaluru - 560010. CIN: L30066TN1996PLC035973.

NOTICE

Members are hereby informed that the Company has on Saturday, 4th Day of September, 2021 completed the dispatch of Notice of the AGM along with the Annual Report only to the Email ID registered members, in Compliance with the MCA & SEBI Circular dated May 12, 2020 at its 25th Annual General Meeting to be held on **Thursday, 30th September, 2021 at 1:00 p.m.** at its Registered Office 8/11, Police Station Road, Pallavaram, Chennai - 600 043, to transact the business as set out in the Notice through remote e-voting and only through ballot paper for members presenting at the meeting.

Voting rights will be reckoned on the shares registered in the name of the Members as on 23rd September, 2021 (cut-off date). Only those Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the general meeting.

The period of remote e-voting starts at 9.00 a.m on 27th September, 2021 and ends at 5.00 p.m. on 29th September, 2021.

The Annual report and Notice of 25th AGM is available on the Company's website www.oswalminerals.com and on CDLS's e-voting website www.evotingindia.com. The register of Members and Share Transfer books of the Company will remain closed from 24th September, 2021 to 30th September, 2021 (both days inclusive). Any person, who acquires shares of the Company and become member of the Company after dispatch of the notice and holding shares as of the cut-off date i.e. 23rd September, 2021, may obtain the login ID and password by sending a request at helpdesk.evoting@cdsl.com or at cameo@cameoindia.com

In case you have any queries or issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at Toll free No. 1800225533 or at e-mail ID: helpdesk.evoting@cdslindia.com

By order of the Board
Sd/-
Milan Marotti
Place: Bengaluru
Date: 04.09.2021
Company Secretary

CYBELE INDUSTRIES LIMITED

CIN: L31300TN1993PLC025063

பதில் அலுவலகம்: எண் 138, சிட்என் தெளிநெடுவாடி, அம்பத்தூர், சென்னை 600 098
தொலைபேசி: +91 044-32958399; பேக்லை: +91 044-43111117
மின்னஞ்சல்: corporate@cybele.com; வலைத்தளம்: www.cybele.co.in

28வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

இதன் மூலம் அறிவிப்பதாவது:

- ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் ஆலோசனை வகையில், வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் (அறிவிப்பு) குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர் அலுவலகம் பதிவாகிய CYBELE INDUSTRIES LIMITED ("கம்பெனி") பங்குதாரர்களின் 28வது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") காணொலி காட்சி ("VC")/விற ஒலி ஒளி வழிமுறைகள் ("OAVM") (e-AGM) மூலம் பூர்த்தியாகும், 29 செப்டம்பர் 2021 அன்று மாலை 4:00 மணிக்கு தொடங்குகிறது.
- நிறுவனங்கள் உட்பட, 2013ல் பிளவு 108, நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) 2014ல் விதி 20, செங்கல்பட்டில் அண்ட் எக்ஸ்சே போர்டு ஆப் இந்தியா (செபி) (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாடு தேவைகள்) விதிக்க 2015 விதி 44 மற்றும் பிற பொதுக்கூட்டங்கள் விதிமுறைகள் மற்றும் பி. 5, 2020 தேதிமீட்டல் சுற்றறிக்கை, காங்கிரஸ் விவகார அமைச்சர் வெளியிட்ட பட்டியல், 8, 2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதிமீட்டல் சுற்றறிக்கை (மம்சிவ சுற்றறிக்கை), செபி வெளியிட்ட பி. 12, 2020 தேதிமீட்டல் சுற்றறிக்கை மற்றும் 13.01.2021 தேதிமீட்டல் பொது சுற்றறிக்கை எண். 02/2021 (செபி சுற்றறிக்கைகள்)படி வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது.
- நிறுவனத்தின் 28வது பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் நிறுவனத்தின் 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/டெபென்டரி பதேசுபாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியாக பதிவு செய்து அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்ஞ முறையில் அனுப்பப்பட்டது. அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் வலைத்தளம் www.cybele.co.in மற்றும் நிறுவனத்தின் பங்குகள் உட்கையகப்பட்டுள்ள பங்குச் சந்தைவின் இணையதளத்தில், அதாவது BSE Limited www.bseindia.com மற்றும் தேசுவல் செக்யூரிட்டிஸ் டெபென்டரி லிமிடெட் (NSDL) இணையதளம் www.evoting.nsdl.com உள்ளது.
- வருடாந்திர அறிக்கையுடன் அறிவிப்புகள் மின்னஞ்ஞ முறை மூலம் அனுப்புவதை நிறுவனம் சனிக்கிட்டுள்ளது, 04 செப்டம்பர் 2021 அன்று நிறுவன செப்துறை. மேற்குறிப்பிட்டுள்ள சுற்றறிக்கைகளில் வடக்கு, உறுப்பினர்களுக்கு 28வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காணொலி அனுப்புவது களைக்கப்பட்டிருக்கிறது.
- டிடென்டரிக்கல்லல் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட டெபென்டரிக்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காணொலி அனுமதிப்பதற்கான வசதிகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மெயிலை எண்ணை நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள் கேமீகோ சார்புடன் சேர்ந்து investor@cameoindia.com உள்ள தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருவேளை டிடிடென்டரிக்கல்லல்/காணொலி வடிவில் பங்குகளை வைத்திருக்காத பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் மற்றும் அலுவலர் நிறுவனத்துடன் அனைத்து வடிவப் பரிமாற்றங்களிலும் உறுப்பினர்கள் தங்கள் பிபி ஐடி மற்றும் வங்கக்கையாளர் ஐடி/பேஸ்என்எஸ் ஆகியவற்றை குறிப்பிட்டுவெறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மேற்கூறிய உட்பட, விதிக்க, ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளின் கீழ் உள்ள தேவைகளுக்கு ஏற்ப, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் செயல்பட வேண்டிய அலுவல்கள் மின்னஞ்ஞ வழிமீடல் பரிசீலிக்கப்படும் செயல்படும். உறுப்பினர்கள் (காணொலி மற்றும் மின்னஞ்ஞ வடிவத்தில் பங்குகளை வைத்திருக்காத) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும், வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன் தொலைநகர் மின்னஞ்ஞ வரலாறுகளில் மூலம் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது மற்றும் தொலைநகர் மின்னஞ்ஞ வரலாறுகளில் மூலம் வாக்களிக்கும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்திற்குப்போது மின்னஞ்ஞ வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கலாம். மின்னஞ்ஞ வழிமீடல் வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முடிவாக நேசுவல் செக்யூரிட்டிஸ் டெபென்டரி லிமிடெட் (என்எஸ்எல்) சேவைகளுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது.
- தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு குறிப்பறிக்கானமை, செப்டம்பர் 26, 2021 அன்று காலை 9:00 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 28, 2021 அன்று மாலை 5:00 மணிக்கு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில், கட்ட ஆப தேதியை பதன்படுத்துவது, செப்டம்பர் 22, 2021 அன்று காணொலி வடிவில் அல்லது டிடிடென்டரிக்கல்லல் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்க நிறுவனத்தின் உறுப்பினர்கள் மின்னஞ்ஞ முறையில் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
- வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்புகள் அனுப்பிய பிறகு ஆனால் கட்ட ஆப தேதியை பதன்படுத்துவது, செப்டம்பர் 22, 2021 அன்று அல்லது அதற்கு முன்னேயே நிறுவனத்தின் உறுப்பினரான ஒரு நபர் மின்னஞ்சல் முகவரி evoting@nsdl.com மூலம் என்எஸ்எல்-ஐலுக்கு கோரிக்கை அனுப்பலாம். எனினும் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவினை எந்தவித வேண்டுகல்களும் அல்லது அபாயங்களின் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு உறுப்பினர்கள் e-AGMல் கலந்து கொள்ளலாம் அல்லது அவர்களின் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு உறுப்பினர்கள் e-AGMல் கலந்து கொள்ளலாம் பயன்படுத்துவதற்கான மூலம் NSDL வழங்கும் <https://www.evoting.nsdl.com> வருடாந்திர பொதுக்கூட்ட தேரடி வெப்கலைப்பாட்டில் பார்க்கலாம். இந்த வெப்கலைப்பாட்டில் வாக்களிப்பதை பயன்படுத்த உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
 - செப்டம்பர் 28, 2021 அன்று மாலை 5:00 மணிக்கு பிறகு தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு சொகுதி குடும்பப்பட்டு.
 - ஒரு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன், அதை மாற்றுவதற்கு உறுப்பினர் அனுமதிக்கப்பட்ட மூலம்.
 - மின்னஞ்ஞ வாக்குப்பதிவுகளை வசதி வருடாந்திர பொதுக்கூட்ட காலத்திலும் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும். இது தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு காலத்தில் வாக்களிப்பதை பயன்படுத்த உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும்.
- வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த உறுப்பினர்களும் e-AGMல் கலந்து கொள்ளலாம்/பங்கேடுகலாம், ஆனால் அவர்கள் மின்னஞ்ஞ வாக்களிக்க உரிமை இல்லை;
- கட்ட ஆப தேதியை பதன்படுத்துவது, செப்டம்பர் 22, 2021 அன்று உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டிருக்கலாம் பரிமாறப்பட்டிருக்கலாம் நகலம் பங்குகள் பயனாளர்களின் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயரில் உட்பட நபர் மற்றும் அவரது செயல் தலை விதிக்கப்படுகிறது மற்றும் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு மற்றும் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு வசதியை உட்பட உரிமை உள்ளது.
- அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்ஞ வாக்குப்பதிவினைக் கான முறை மற்றும் நடைமுறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்னஞ்ஞ வாக்குப்பதிவு தொடர்பான ஏதேனும் வினாவல் ஏற்பட்டால், உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) மற்றும் www.evoting.nsdl.com பதிவினாக்கள் பிளவில் மின்னஞ்ஞ வாக்குப்பதிவுகளை மின்னஞ்ஞ வாக்குப் பயனர் கண்டெண்ட்டில் பார்க்கலாம் அல்லது கட்டணமிலான எண் 1900 -222-9901/1900-224-430 அல்லது தொலைபேசி எண் 91 22 24994545ல் கேள்விகளை அல்லது தகவல் திரைப்படத்தில் பல்வகை டி.டி. மோகர், NSDL வார்த்தை உலகம், ஏ ஏ ஏ ஏ, 4 வது மாடி, கலா மிஸ்டர் கம்பென்கள், சோனாபி பாய்ட் மார்க், போயர் பரேல், முல்லை 400 013 அவர்களுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பலாம். மாற்றாக, உறுப்பினர்கள் corporate@vixible.com, கம்பெனி செயல் திறு, பிராஜெக் கோசன் அவர்களுக்கு எழுதலாம்.

இயக்குநர்கள் குழுவின் உத்தரவின் பேரில்
For Cybele Industries Limited
ஒப்ப/-
தாமஸ் பி ஐயர்
நிர்வாக இயக்குனர்

பெயர் மாற்றம்

AADESH A.JAIN, தந்தை பெயர்: Ashok Jain, பிறந்த தேதி: 12.09.1921, (பிறந்த இடம்: சென்னை), நெ.42, "Parshav Rishi Sidhi Apartment" 4வது மாடி, பனாட் 401, நித்தாண்ட் ரோடு, டேம்பேரி, சென்னை - 600007, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி **AADESH LODHA,** என்று அழைக்கப் படுகிறேன்.

AADESH A.JAIN

IN THE XI SMALL CAUSES COURT AT CHENNAI

E.P.No. 276 of 2021 in RCOP No. 1561 of 2015

Mrs. Padmini Shankar (deceased) and others ... Decree Holders/Petitioners Vs Mr. Gurdirp Singh ... Judgment Debtor/Respondent To, Mr. Gurdirp Singh S/o Late Ishwar Singh Having Business at No.18, Old No.24, No.14, Begum Sahib II Street, 1st floor, Mount Road, Chennai 2.

Judgment Debtor/Respondent My client has filed the above execution petition in pursuant to the eviction order passed in RCOP No.1561/2015. The Hon'ble XI Small Causes Court was pleased to order notice to you returnable by 1.10.2021. Please take notice that the above matter will be called on 1.10.2021 at 10.30 am and you are hereby directed to appear before the said court failing which the matter will be decided in your absence.

D. KANAGASUNDARAM Counsel for Decree Holder

In the Court of the Subordinate Judge at Poomalallee

E.A.No.511 of 2021 in E.P.No. 115 of 2012 In O.S.No. 34 of 2008

K.Radhakshmi ... Petitioner/D.H./Plaintiff Vs. 1. Mr.C.J.Francis (Died) Sole Proprietor, M/s.Preethi Enterprises and others ... Respondent/J.D./Defendant 2. Mery Francis 3. Princy Francis 4. Celina Prabhu ... Respondents/Proposed J.Ds 2 to 4

To, R4, Celina Prabhu, F/Adult W/Prabhu, All are residing at No.27, Sripram Colony, St. Thomas Mount, Chennai-600088

Please take notice that the above application to implead the Respondents 2 to 4 as legal heirs of the deceased 151 Respondent is posted to 08.09.2021 at 10.30 a.m for your appearance. You are required to enter appearance either in person or through your counsel. Failing which the said application will be decided in your absence in accordance with law.

M.V.Seshachari Advocate for Petitioner/ Decree Holder

சான்கோ லூரான்ஸ் லிமிடெட்

CIN: L62202TN1979PLC007970

பதில் அலுவலகம்: எஸ்டி. டவர், பிளியு எண். 24 மற்றும் 25, 2வது தளம், இரண்டாவது லைன் 5^ஆ ரோடு சென்னை-600 001. Tel: +91-44-6644 9000 Fax: +91-44-6644 9009

E-mail: shareholder@sancotrans.com; website: www.sancotrans.com

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

41வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் புத்தகம் மூடல் தேதிகள்

கம்பெனிகள் சட்டம் 2013ன் (சட்டம்) பொருத்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சே போர்டு ஆப் இந்தியா (செபி) (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாடு தேவைகள்) விதிகள் 2015 (செபி பட்டியல் கட்டுப்பாடுகள்) மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சுத்தினால் (மம்சிவ) வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020, ஏப்ரல் 13, 2020, பி. 05, 2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதிமீட்டல் பொது சுற்றறிக்கைகள் மற்றும் இது பொருத்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் பி. 12, 2020 தேதிமீட்டல் மற்றும் ஜனவரி 15, 2021 தேதிமீட்டல் பொது சுற்றறிக்கைகள் (கூட்டாக "பொதுக்கூட்ட சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படும்), வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவதற்கு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனிமீடல் நற்பத்திராவது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) திட்டமிடும், செப்டம்பர் 27, 2021 அன்று இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்கு காணொலி காட்சி ("VC")/விற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலமாக நடவெறுப்பிடுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்புகள் கலந்து கொள்ளலாம். சட்டப் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக VC/OAVM வசதி மூலமாக பங்கேடுகலாம் உறுப்பினர்கள் கணக்கிடுபடுவார்கள். பொதுக்கூட்ட சுற்றறிக்கைகள் குறிக்க, 2020-21-ல் நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கைகள், இயக்குநர்கள் குழு அறிக்கை, தனிநபர்களின் அறிக்கை, தனிநபர் மற்றும் குடும்பின்களின் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ஆகியவை கம்பெனி/டெபென்டரி பதேசுபாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த கம்பெனிமீடல் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 03, 2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ள வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ஆகியவை கம்பெனிமீடல் இணையதளம் www.sancotrans.com மற்றும் ஸ்டாக் எக்ஸ்சே இணையதளம் அதாவது பிளேஸ் லிமிடெட் www.bseindia.com உள்ளது. அவற்றை வழிமீடல் செய்து கொள்ளலாம்.

சட்டப்பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிச் (நிர்வாகம் மற்றும் வேலைகளை) விதிகள் 2014, விதி 20 மற்றும் பி.05 (பட்டியல் கட்டுப்பாடுகள்) மற்றும் வெளிநாடு தேவைகள்) விதிகள் 2015, விதி 44ன்படி, செப்டம்பர் 2021 அன்று உறுப்பினர்கள் (OAVM) அளிக்கப்பட்டுள்ள மின்னஞ்ஞ வாக்குப்பதிவு முறையை (தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு) உபயோகித்து வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு கம்பெனி அளித்துள்ளது.

கட்ட ஆப தேதியை செப்டம்பர் 20, 2021 அன்று கம்பெனிமீடல் தொகுப்பிட்ட பங்கு மூலத்தகவல் அவர்கள் வைத்திருக்கலாம் சமயங்களின் விதித்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை இருக்கும்.

மின்னஞ்ஞ வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிப்பதற்கான வசதியும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும், மேலும் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கும் முடியும். ஒரு உறுப்பினர் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவினை மூலம் தனது வாக்களிப்பில் உரிமையைப் பயன்படுத்தும் பிறகு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேடுகலாம், ஆனால் கூட்டத்தில் மின்னஞ்ஞ வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டா.

தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு 24.09.2021 அன்று இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கி 26.09.2021 அன்று இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்கு முடிவடைகிறது. மேற்கொள்ள தேதி மற்றும் நேரத்திற்கு பிணைந்து கொள்ளும் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டா.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் ஆனால் கட்ட ஆப தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னேயே காணொலி வடிவில் உறுப்பினராக நபர், தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவினைக் கான ஆதார சான்றுகளை பெற திறு, ராஜேக் டால்வி, சி.ராமலிங்கம், ஏ.எஸ். 25வது தளம் மாந்தரன் பிழ்ச்செரிசல், மயதலால் மி.காம்பண்டன்டல், என்.என்.ஜெய் மார்க், போயர் பரேல் (கிழக்கு), முல்லை-400 013, email id: helpdesk.evoting@cdslindia.com தொலைபேசி எண் 18002005533 அவர்களுக்கு எழுதலாம்.

மின்னஞ்ஞ முறையில் வாக்களிப்பதற்கு வசதி தொடர்பான அனைத்து குறைந்தகையும் திறு, ராஜேக் டால்வி, மோகர், (சி.ராமலிங்கம்) சென்டல் டெபென்டரி சர்வீஸ் (இந்தியா) லிமிடெட், (மம்லே) சென்டல் டெபென்டரி மின்னஞ்ஞ வாக்குப்பதிவு முறையை (தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு) உபயோகித்து வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு கம்பெனி அளித்துள்ளது.

கட்ட ஆப தேதியை செப்டம்பர் 20, 2021 அன்று கம்பெனிமீடல் தொகுப்பிட்ட பங்கு மூலத்தகவல் அவர்கள் வைத்திருக்கலாம் சமயங்களின் விதித்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை இருக்கும்.

மின்னஞ்ஞ வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிப்பதற்கான வசதியும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும், மேலும் தொலைநகர் மின்னஞ்ஞ வாக்குப்பதிவு மூலம் வா